



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපයකුරයෙහි අල්ලාගැනීමට පුරුවන් වෙන්තා හේ කොරඛවුන් සොයාගැනීමට පුරුවන් වෙන්තා හේ දැන්තමය කාරණ අයෙකුට පෙළුමින් ඉන්ස්පුක්ටර් ජනරෝගුවේ හිකා හැරියකට හැඳිදේවට යෙදෙනවා, ඇතු. යම් කොරඛවුන් මෙයෙහි වෙත නිති සංඛ්‍යාවෙන් පිළුව තිරුබව පැමිහිලියෙන්ට යෙදෙනවා, ඇතු. සැකැන්ත හිරකාරකින් ඇල්ලුමට තැකි හිරගෙවෙලුවේ ඉන්ස්පුක්ටර් ජනරෝගුවේ ප්‍රකාශ්‍යානයෙහි ඉල්ලියුතු කියි.

ගුර්‍රවාණියෙප් පිශ්චත්තයේ අල්ලතු තිරුටුමෙකින් කණ්ඩාපිශ්චත්තයේපත්ති අත්‍යවික්‍රීත එවරුක්කුම් පොලිස් ඩිංස්පෙක්ටර් ජොන්‍රූලින්තා සිපාරිසින්පෙරිල් නංඡකාගැට ඕනෑමක් මුදු. තිරුටුමෙකින් වෙත්තිරුප්පවරුක්කු විරෝධමාය් වුමක්කුවක්කාපය්මූම්. තප්පිප්පොන් මත්‍යාර්ථකාරයාප පිශ්චත්තවාකු වෙරුමති මත්‍යාවේ දුන්ස්පෙක්ටර් ජොන්‍රූලිම් කොටුප්පාපත්‍රකාග්‍රලාම්.

REWARD.

A REWARD of Rs. 100 is offered for the arrest of Puncha Naide (hereunder described), charged with the murder of a woman named Dingiri Amma at Ruwanweliseyan, Anuradhapura, on July 3, 1898:—

A Sinhalese of the toddy-drawer's caste ; religion, Buddhist ; occupation, blacksmith ; age, about 50 years ; height, about 5 ft. ; make, thin ; sickly looking ; complexion, dark ; nose, teeth, and eyes, ordinary ; cheeks dimpled ; beard, short, gray, (billygoat) ; hair, gray, tied in a small knot ; birthplace, Ahugoda, Akkarai patty, Kurunegala District ; general residence and haunts Tammannewa, Tissawewa, and Anuradhapura ; feet, parangistricken ; wears two pieces of hide as sandals ; uses stick ; has three daughters, one daughter lives with Kalu Appu on Kurunagala road below Tissawewa, and another daughter, married, lives at Puttalam, Kurunegala District ; is well known to the Korala of Bilachchia korale. The Police Magistrate of Anuradhapura has issued warrant No. 19,427 for his arrest.

WANTED BY THE POLICE.

THE four under-mentioned persons are charged with drawing a false deed at Mullegama on January 12, 1898. The Police Magistrate of Galagedara has issued warrant No. 3,985 for their arrest.

(1) Alampotla Nikulas alias Kiri ; is a Sinhalese of the Duraya caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 55 years ; height, 4 ft. 6 in., make, thin ; complexion, fair ; nose, long ; mouth, ordinary ; front teeth are missing ; eyes, black, small ; hair, tied in a knot ; wears beard ; birthplace, Palkumbura in Medasiya patty, Harispattu ; general residence, Talawinnapattu, Dumbara ; haunts Navaragoda in Matale District ; has four children ; relations, Dingawa of Hapugoda Harispattu, Handu of Navaragoda in Matale District, and the late Korala of Kadawela ; is well known to Arambegama Arambagedara Jayatuwa and Arachchies of Baragama and Maratugoda.

(2) Gallangedara Bandirala ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 30 years ; height, 5 ft. ; make, thin ; complexion, fair ; nose, long ; mouth, ordinary ; teeth, white, ordinary ; eyes, black, round ; hair, black, tied in a knot ; beard, cut short ; birthplace, Hattipola ; haunts Ratnapura and Bogamurara ; is well known to Arambegama Arambagedara Jayatuwa.

(3) Kunukudegedara Punchirala ; is a Sinhalese ; occupation, cultivator ; religion, Buddhist ; age, 25 years ; height, 4 ft. 6 in. ; make, thin ; complexion, fair ; nose, mouth, teeth, and eyes, ordinary ; hair, black, tied in a knot ; beard, cut short ; birthplace, Werallagama in Harispattu, Kulugamam, Siyapattu ; general residence, Weuda, Hattipola, Galagedara, or Okundapola ; haunts, Kurunegala and Okundapola ; has a sister at Hattipola ; relations, Kumkenda Tikiri Menika and the priest of Okundapola temple ; is well known to Arambegama Ambagedara Jayatuwa.

(4) Pallewattegedara Kirala ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 45 years ; height, 5 ft. 6 in. ; make, thin ; complexion, fair ; nose, long, flat ; mouth, large ; teeth, white, ordinary ; eyes, black, large ; hair, black, curly, tied in a knot ; wears beard ; has smallpox marks on face and a scar on right leg near the ankle ; birthplace, Walala in Pata Dumbara ; general residence, Boragama, Pallewatta-gedara in Medasiya patty ; haunts Kurunegala, Dambandeniya hatpattu, Polgahawela road, Kandapola pansasalas, and Weuda, Hattipola, Galagedara ; is married to a woman of Baragama in Harispattu ; wife died leaving four children, Kalu Banda, Mudiyanse, Punchi Amma, and Ran Menika ; relations, Weuda Galangedara Kalu Menika, and Kurukudagedara Punchiala ; is well known to the Arachchi of Baragama and Marawangoda.

Don Peris Kunna ; charged with causing grievous hurt with a knife at Kochchikade on May 19, 1898 ; is a Tamil of the Parawa caste ; religion, Roman Catholic ; occupation, kangaui ; age, about 25 years ; height, 4 ft. 6 in. ; make, stout ; complexion, dark brown ; nose and mouth, ordinary ; teeth, regular ; eyes, reddish ; hair, curly, tied in a knot ; wears full beard, cropped ; birthplace, Kochchikade in Alutkuru korale north in Negombo District ; general residence, Kochchikade and Ulu Ambalamwatta ; haunts Kochchikade, Ulu Ambalamwatta, and Dalupota ; keeps a mistress at Dalupota ; has mother ; uncle, Pedro Mirando, lives at Kochchikade ; friend, Balasurige Mentinio Silva ; is well known to the Police Headmen of Kochchikade and Murutana and to the Headman of of North and South Pallansena. The Police Magistrate of Negombo has issued warrant No. 22,403 for his arrest. A Reward of Rs. 25 is offered for the arrest of the accused.

Habitual criminal Wedikarage Jua alias Juanis ; charged with failing to report himself to the Superintendent of Police at Colombo on June 6, 1898 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, 20 years ; height, 5 ft. 4 in. ; make, spare ; complexion, brown ; nose and mouth, ordinary ; teeth, fairly

regular ; eyes, brown ; hair, black, curly, cut short ; has a scar on left elbow ; an abscess scar on left forearm, a tattooed mark of a star on right forearm, an abscess scar on right chin, and another on left thigh ; birthplace, Dumbara, Kandy ; general residence, Mutwal, Colombo ; haunts Fort and Pettah ; is unmarried ; is well known to Police Constables Nos. 1,428 Jamdeen and 1,155 S. Abdulla.

James ; charged with voluntarily causing hurt with knife at Bowella on June 20, 1898 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, 15 years ; height, about 4 ft. 6 in. ; make, stout ; complexion, black ; nose and mouth, ordinary ; teeth, well set ; eyes, black, ordinary ; hair, black, cut short ; has a scar on inner part of right thumb and another scar on right foot ; birthplace, Messenger street, Colombo ; general residence and haunts Bówella, Kandy, and Colombo ; father, Daniel Appu, of Grandpass, Colombo ; sister, Selastina Hami, and brother-in-law, Thegis, both of Wellawatta ; is well known to the Arachchies of Wellawatta and Bowella and Babunhami of Wellawatta. The Police Magistrate of Kandy has issued warrant No. 9,106 for his arrest.

Sinna Carpen ; charged with criminal breach of trust with respect to Rs. 10 at Kurunduwatta estate on June 24, 1898 ; is a Tamil of the Parayah caste ; religion, Hindu ; occupation, cook and appu ; is a registered servant, No. 3157/36, Kandy ; age, about 27 years ; height, 5 ft. 4½ in. ; make, stout ; complexion, dark ; nose, mouth, and teeth, ordinary ; eyes, dark, small ; hair, black, shaved ; a half knot on crown of head ; birthplace, Uttecdy in Tripattoore ; general residence, Kurunduwatta ; haunts Kandy, Colombo, Maskeliya, Dikoya, and Deltota ; is married ; is well known to the servants of Mr. Stephen and Joseph Appu of Gampola. The Police Magistrate of Gampola has issued warrant No. 25,206 for his arrest.

Wethawakananage Suwaris Appu ; charged with stabbing at Dodangoda in Iddagoda pattu, Pasdun korale west, Kalutara District, on July 1, 1898 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly, cart driver ; age, 26 years ; height, 5 ft. 4½ in. ; is well made ; complexion, dark brown ; nose, mouth, and eyes, ordinary ; teeth, well set ; hair, black, tied in a knot ; face, round ; wears moustaches and beard, cropped lately ; birthplace and general residence, Dodangoda in Iddagoda pattu, Pasdun korale west, Kalutara District ; haunts Waraggoda and Pahukitiya in Gilawita Pasdun korale west ; is married ; has four children, the eldest is of about ten years old, all live at Dodangoda ; friend, Ensapu of Paiyagala (peon, arrack farm) ; is well known to the Village Sergeant of Iddagoda pattu and Police Vidane of Dodangoda. The Police Magistrate of Kalutara has issued warrant No. 5,548 for his arrest.

Hittanadura William Silva alias Martinu Appu ; charged with escape from the Marawila hospital whilst under police custody at Marawila on July 2, 1898 ; is a Sinhalese of the Chaliya caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 23 years ; height, 5 ft. 5½ in. ; is well built ; complexion, dark brown ; nose and mouth, ordinary ; teeth, regular ; eyes, hazel ; hair, dark, cropped ; wears moustaches and beard, cropped ; has two vaccine marks on right arm, three on left arm, two scars and boil marks on left side of belly ; chest and belly, slightly hairy ; a scar on left hand above elbow, a scar on left elbow ; two scars (one of which is a long narrow scar) on right elbow, a scar on left leg above ankle, a boil mark on right kneecap, 4 cut marks on head, and a small finger is deformed ; birthplace, Negombo, Alutkuru korale ; haunts Negombo, Tambarawila, Demanhanda, Kochchikade, and Palugahawela ; is unmarried ; keeps a mistress at Palugahawela ; has relations at Pinwatta, Madampe, Marawila, Waikkal, and Pannala, in Ohilaw District ; is well known to the Police Sergeant and Headmen of Marawila. The prisoner was convicted of house-breaking at Narana in Colombo District on February 8, 1897 ; voluntarily causing grievous hurt at Galagedara on December 5, 1897 ; and theft at Kurunegala on December 10, 1897 ; and was undergoing sentences of 6 months', 9 months', and 7 years' rigorous imprisonment.

Magammanage Don Josappu of Siyambalagoda ; charged with murder at Wetara in Udugaha pattu, Salpiti korale, on July 9, 1898 ; is a Sinhalese of the Wellala caste ; religion, Buddhist ; occupation, cultivator, and occasionally goes up-country for sawing timber ; age, about 35 years ; height, about 5 ft., 4 in. ; is well made, stout ; belly, somewhat projecting ; complexion, dark ; nose, high ; mouth, long ; two of the upper teeth are broken at the edges ; eyes, dark, oval ; hair, black, tied in a knot, somewhat large ; wears moustaches and beard shaved ; has tattooed marks on one of the arms ; birthplace and general residence, Siyambalagoda in Udugaha pattu, Salpiti korale, Colombo District ; haunts Puwakpitiya in Hewagam korale, Dehiowita, Matale ; brothers live at Arangala in Hewagam korale ; sister, Elisahami, married to Appu Sinno, a carter, lives at Chekku street, Colombo ; friend, Baby of Halpita ; keeps a mistress named Dingi, lives at Siyambalagoda ; is well known to Davit Sinno, tavern-keeper of Depanama. The Police Magistrate of Panadure has issued warrant No. 4,536 for his arrest. A Reward of Rs. 100 is offered for the arrest of the accused.

STOLEN.

On July 1, 1898, from the owner's house at Malay street, Slave Island, Colombo : a cream-coloured brass case marked "D. K." contains a silver watch, 1 silver chain with a blue stone attached, 1 brass watch, and a crooked comb. Owner, Hawage Sendoris Wanitunge Vedarala.

On July 1, 1898, from the owner's house at Kaluwella : 1 pair gold ear ornaments (koppu), 1 gold nose ornament (mukutti) set with rubies, 1 silver hairpin, 1 silk selai cloth, 2 saya cloths, 1 white vaitti, 2 betel bags, 1 large wooden box, 1 small wooden writing box, and in cash Rs. 60 in notes, silver, and copper. Owner, Pona Achohi.

On July 5, 1898, from a boutique at Malay street, Slave Island : an open-faced silver Geneva watch with a silver chain attached. Owner, Ahamado Lebbe Cassie Lebbe Marikar.

MISSING.

On July 7, 1898, from the owner's house at Park street : a brown dog, hair long ; tail, curve, bushy ; age, about 10 months ; height, about 2 ft. ; answers to the name "Leeki." Owner, Mr. N. M. Murray.

LOST.

On July 6, 1898, in the Fort, from a cigar case, 5 or 6 Bank of England notes in £5 sterling, number of notes C/72, 94,636 to 94,660. Owner, Mr. George T Poole, passenger per ss. Orient.

On July 7, 1898, at the Fort or Wharf : one promissory note for Rs. 150. Owner, K. V. S. Supramanian Chetty.

NOTICE.

EDIRISINHAGE HENDRICK APPU, advertised for "in Hue and Cry" No. 1,545 of July 5, 1898, has been arrested.

Dingiri Appu alias Sinna, advertised for in "Hue and Cry" No. 1,541 of June 24, 1898, has been arrested.

Information is sought for by the police to establish the identity of a corpse (a description of which follows) found drowned at Gangahatotupola on July 12, 1898 :—A Sinhalese ; age, about 22 years ; height, 5 ft. 8 in. ; make, stout ; complexion, dark ; nose, pug ; mouth, large ; teeth, well set ; eyes, dark ; hair, black, loose, about 16 in. in length ; wears slight moustaches and beard ; has vaccine marks on arms ; 2 rings (one silver and the other copper) on right little finger.

காரதா, ரெரிசர் பி. ஸ்டீல் மஹப்பமயா, அ.எ. அ.எ. கிரி
யைபி லென் யைவு, கரன் லென்டெண்டை.

வழி 1898 க்ஷு ஸ்டீல் இக 7 வேநி தீவு கொவிலே
வட்டாலே நீதி: ரெபிள்ள 150 பேசே ஸ்டீல்லூவன். அப்பீ
காரதா, ஜே. எ. அ. ஸ்டீல் போன்றை கேள்வியா.

தீவுக்கீழை.

வழி 1898 க்ஷு ஸ்டீல் இக 24 வேநி தீவு அக 1,541
ஏரன் கொர்ட் அல்லை அவையேரே பூப்பில்
கரவைப் பேட்டு கீங்கிரிழப்பு அன்கே கீங்காவு சிர
பிரவைப் பையை கேட்டு.

வழி 1898 க்ஷு ஸ்டீல் இக 5 வேநி தீவு பூப்பில் அக 1,545 ஏரன் கொர்ட் அல்லை அவையேரே ஸ்டீல்லூவன்
உடிரச்சால் கைத்திணிழப்புலால் அல்லையைப் பேட்டு.

வழி 1898 க்ஷு ஸ்டீல் இக 12 வேநி தீவு சுதாங்கைதோலு
பல்லே பாலி கீங்கிலேவன்பேட்டு கீங்கிரியை
இல் போலீஸியை கீங்கு நீவே. (அரிர லேக்ன
லேவிகையை கீங்கி பாரை கீங்குவது.)

தீவை, ஸ்டீல்; பலை, அபிரூ 22வு மத்தீ
ஒ, அபி ரெ, அபல் பி: அரைய, தரசி; பாலி, கீங்கை;
பூதை, பாலீ அதை; கீங்க, லூங்க; அபை, போலை
அதை; அபி, கீங்கை; ஒங்கை, கீங்கை, லீக்கிலை, அல்லை
கீங்க பாலை கீங்கை; மீலை கீங்கை பிரைவில் கீங்கை; அதை;
அபை வீட்டு, கீங்கை அதை; பூல் கீங்க, அகை ரீதி, அபை
கீங்க, அதை பாலீ அதை.

வெகுமதி.

இதன்கீழ் சொல்லப்படுகிற விபரத்தைக்கொண்ட பு
ஞ்சியெட்டா, காகுவும் ஸுபு ஆடியா கூங் வை, அனுரா
சபாத்தைச் சேர்ந்த றாவாவுலி சயன் என்னுமிடத்தில்
அங்கிரிஅம்மா என்பவளைக் கொலைசெய்தானைனக்
குற்றஞ்சாட்டப்பட்டவன், இவைனைப் பிதிப்பயர் எவரு
க்குதும் ரூபாய் கடங் 200 வெழுமதி கொடுக்கப்படும், சிங்கள்
வன், கள்ஞாச்சேர்க்கிறவன், புத்த சமயி, தொழில்-கொ
ல்லன், வயச-ஏறக்குறையை டீ, உயரம்-அடி நீ, மெல்ல
த தேகம், துங்கக்கூங் கார்வையுடையவன், கருமை நிறம்,
முக்கும் பற்களுங் கண்ணங்கள், கட்டையான நரசதா
டி, (ஆட்டுமீசை), சிற கொண்டையாய்க் கட்டப்பட்ட
நரைமயிர், பிரந்துமிட-குருஞ்சால் டில்ஸ்திரிக் அக்கற
பபற்ற அலுக்கொடை என்னுமிடத்தில், பொதுவாய்
தத்தகுமிடமும் ஊசாடுமிடக்களும்-மரனீவா சிசீவை
வும் அனுராசபுரமும், பாதங்களில்-பரங்கிபுன் இருக்க
து, செருப்பைப்போல் இரண்டு துண்டு தோல் போட
டிருக்கிறன், கம்புபாவிக்கிறவன், மூன்று பெண்பிள்ளை
பிள்ளைகளுண்டு, திசவீவாவுக்குக்கீழ் குருஞ்கால் ரேடு
டில் களுதுப்பட என்பவளை ஒரு மகள் சீவிக்கிறன், மற்ற
மகள் சடங்கு முடித்து, குருஞ்கால் குறிச்சியில் புத்த
ள மென்னுமிடத்தில் சீவிக்கிறன், பிலாற்சியா கோற
கீவிலிருக்கும் கோறுளைக்கு இவைனை நன்றாய்த் தெரியும்.
அனுசாசபுரத்தில் இருக்கிற பொலிஸ் நீதவான் இவைனை
பிடிக்க விட்டிருக்கிற விருந்திலக்கம் ககசூடு.

பொலிஸ் அதிகாரிகள் பிடிக்கத்தேடும் ஆட்களின் விபரம்.

இதன்கீழ் சொல்லப்படுகிற நால்வர் காகுவும் வூபு
தைமீ கூங் வை, மூலகம் என்னுமிடத்தில் ஒரு கள்ளச்
காதன மெழுதினார்க்கெளனைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்
கள். இவர்களைப்பிடிக்க கலதெறையிலிருக்கும் பொலி
ஸ் நீதவான் விட்டிருக்கிற விருந்திலக்கம் ககசூடு:

(க) அலாமோல்பொற்றி கீங்குலாஸ் அல்லது கிரி,
சிங்களவன். நிறய சாதி, புத்த சமயி, தொழில்-கிருஷி
கள், வடச-நீ, உயரம்-அடி கீங்க, மெல்லத் தேகம், கே

ர்த்தியான நிறம், நீண்ட மூக்கு, சாதாரணமான வாய்,
முற்பற்களில்கீ, சிறிய கறுப்புக் கணகள், கொண்டையா
யாய்க் கட்டப்பட்ட கறுப்பு மயிர், தாடியுண்டு, பிறங்
ஈடுமிட-கறிஸ்பற்று, மெட்சியாபற்றுவில் பல்கும்பற
என்னுமிடத்தில், பொதுவாய்த் தங்குமிடம்-றல்விலியா
பற்று டிம்பற, ஊசாடுமிடக்கள்-மாத்தறைக்குரிச்சியில்
நவைகொடா என்னுமிடத்தில், நாலுபிலைகளுண்டு, உற்
ஞ்சால்-டிங்கவாகப்படுகொடா கறிஸ்பற்று, மாத்தனீக்கு
நிச்சியில் வெறகொடா என்னுமிடத்தில் இருக்கும் கண்டு
வும் கடுவையிலிருந்து காலங்கென்றுபோன கோற
ஞையும் அறம்பகம அறம்பெக்கர ஜயற்றவாவுக்கும் பற
கமத்திலும் மற்ற ரூபகாடாவிலுமிருக்கும் ஆராச்சிமாரு
க்கும் இவைனை நன்றாய்த் தெரியும்.

(ஒ) கலங்கெதர பன்டிருளை, சிங்களவன், கொய்க
ம் சாதி, புத்த சமயி, தொழில்-கிருஷிகள், வயச-நீ,
உயரம்-அடி நீ, மெல்லத் தேகம், கேர்த்தியான நிறம், நீ
ண்ட மூக்கு, சாதாரணமான வாய், சாதாரணமான வை
ள்ளை பற்கள், வட்டமான கறுப்புக் கண்கள், தெரன்
டையாய்க் கட்டப்பட்ட கறுப்பு மயிர், கட்டையாய்
வெட்டப்பட்ட தாடி, பிறங்குடுமிட-கற்றிபல, ஊசாடு
மிடக்கள்-இரத்தினபுரியும் போகமுர்ராராவும், அறம்ப
கம அறம்பெக்கர சபாத்தவுக்கு இவைனை நன்றாய்த்
தெரியும்.

(ஒ) கும்குடகெதர புஞ்சிருளை, சிங்களவன், தொ
ழில்-கிருஷிகள், புத்த சமயி, வயச-நீ, உயரம்-அடி
கீடு, மெல்லத் தேகம், நேர்த்தியான நிறம், மூக்கும் வா
யும் பற்களும் கண்களுஞ்ச-சாதாரணமானவகள், கொ
ண்டையாய்க் கட்டப்பட்ட கறுப்பு மயிர், கட்டையாய்
வெட்டப்பட்ட தாடி, பிறங்குடுமிட-குலுகமம் சியாபற்
து கறிஸ்பற்றுவில் வெறலகம என்னுமிடத்தில், பொது
வாய்த்தங்குமிடம்-வென்ட கற்றிப்பொல கலகெதர
அல்லது ஒக்குஞ்டபொல, ஊசாடுமிடக்கள்-குருஞ்கா
ஶும் ஒக்குஞ்டபொலயும், கற்றிப்பொலையில் ஒரு கோத
ரி உண்டு, உற்றுரகள்-கும்பென்ட் நிக்ரிமெனிக்காவும்
ஒக்குஞ்டபொலயிலிருக்கும் கோவிலின் குருவும், அற
மபகம அறம்பெக்கர ஜயத்தவுக்கு இவைனை நன்றாய்த்
தெரியும்.

(ச) பலவுத்தகெதர கீருளை, சிங்களவன், சொய்கம
சாதி, புத்த சமயி, தொழில்-கிருஷிகள், வயச-நீ,
உயரம்-அடி நீது, மெல்லத் தேகம், நேர்த்தியான நிற
ம், நீண்ட தட்டையான மூக்கு, பெரிய வரய், சாதா
ரணமான வெள்ளைப் பற்கள், பெரிய கறுப்புக் கண்கள்,
கொண்டையாய்க் கட்டப்பட்ட நெளியல் கறுப்பு மயிர்,
தாடியுண்டு, முகத்தில் அம்மைத்தலும்புகளும், கண
க்காலுக்குக்கிட்ட வலது காலில் ஒரு தழும்புண்டு, பிற
ந்ததிடம்-பற்றுமிடப்பறயில் வைலன்னுமிடத்தில், பொ
துவாய்த் தங்குமிடம்-பொறகம பலவற்றகெதர மெட
சியாபற்றுவில், ஊசாடுமிடக்கள்-குருஞ்காலடம்படே
யியா கற்பற்று பொல்காவலை ரேடு கண்டபொல் பன்
சாலசம் வென்டாவும் கற்றிமொல கலகெதர, கறிஸ்ப
றறவில் பறகம என்னுமிடத்தில் ஒரு மனிதியைக் கலி
யாணம் முத்திருக்கிறன், கஞ்பண்டா முதியான்ச
புஞ்சுஅம்மாவும் மூன்மனிக்கா என்ற பெயருடைய நா
ஶு பிள்ளைகளுண்டு, மனைவி இந்தபோனான், உற்றுரக
ளவின்டாகலன்களைக்கெதர சாஞ்சுமிக்காவும் குறுகுடகெ
தர புஞ்சிருளையும், பறகமத்திலும் மறுவாங்காடையி
லுமிருக்கும் ஆராச்சிமாருக்கும் இவைனை நன்றாய்த்
தெரியும்.

பொன் பீரின் குனை, காகுவும் வருபு வைகாசிமன்
கக்கர், கொச்சிச்கடயில் கற்தியால் காயப்படுத்தினு
னைகள் குற்றஞ்சாட்டப்பட்டவன், தமிழன், பறவற
சாதி, கத்தோலிக்கள், தொழில்-கங்கானி, வயச-ஏறக்
குறையை உடிடு, உயரம்-அடி கீங்கை, மெல்லத் தேகம், கே

சிங்கவன், வேளாளன், புத்த சமயி, தொழில்-கிருவி கண், இடைக்கிட மரப்பெட்டுகொத்து மல்நாட்டுக் குப் போவான், வயசு-ஏறக்குறைய கடு, உயரம்-ஏறக்குறைய அடி இன் அங்குலம் ச, நேர்த்தியான கொழுத்த தேகம், வயிறு கொஞ்சம் முன்னுக்குத்தள்ளியிருக்கிறது, கருமை நிறம், உயர்ந்த மூக்கு, நீண்ட வாய், மேற்தாடையில் முற்பத்துகள் இரண்டு நுனியில் உடைந்திருக்கிறது, முட்டைவடிவமான கறுப்புக் கண்கள், கொஞ்சம் பெரிய கொண்டையாய்க் கட்டப்பட்ட கறுப்பு மயிர், சுவர்மப்பண்ண மீசையுங் தாழியுமண்டு, நூத்தொயாண்டில் பச்சைகுத்தடையாளமுண்டு, பிரந்ததிடுமும் பொதுஇருப்பிடமும்-கொழும்பு டிஸ்டிரிக் கல்பித்திரிக் கோர்னையெக்சேர்ந்த உடுக்காப்பற்றுவில் சியாம்பலகோட என்னுமிடத்தில், ஜாசாபிடாந்கள்- கோகாக் கோர்னையில் புவாக்பித்திரயா என்னுமிடத்திலும் தெக்வலையிலும் மாத்தளையிடும், சகோஶரர்கள் - கோகாக் கோர்னையில் அறங்கலை என்னுமிடத்தில் சீவிக்கிருஷ்கன், சகோதரி-எலிசகாமி, கொழும்பு செக்கடத்தெருவிலிருக்கும் அப்புசின்னே என்ற வண்டிஓட்டுகிறவைகள் கல்யாணம் முடித்திருக்கிறார்கள், சினேசிதன-கல்பித்திருவிலிருக்கும் பேபி, சியாம்பலகோடையில் முங்கி என்ற பெயருடைய ஒரு வைப்பாட்டுமையை வைத்திருக்கிறார்கள், பெட்பனமாலிவிருக்கும் தவறைகாரன் டேவிற்சின்னேவுக்கு இவைகளை நன்றாய்த் தெரியும். இவைகள் பிழிக்கப்பாண்துறையிலிருக்கும் பொலிஸ் நீதவான் விட்டிருக்கிற விருந்திலக்கம் காட்டுகிறது. இந்த மறியற்காரனைப் பிழிப்பவர் எவருக்கும் சூபாய் கூட வெகுமதி கொடுக்கப்படும்.

திருடப்பட்டது.

காக்கு ம் ஹஸ் ஆடிமா காந் வை, கொழும்பு கொம்பனித் தெரு மலாய் ஸ்டிரீத்தில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : ஒரு வெள்ளிக்கடிராத்தை அடக்கிய D. K. என்று அடையாளம்பண்ணினா பித்தளைப் பெட்டு, ஒரு நிலக்கல்லைனத்தை வெள்ளிக் கங்கிலி க, ஒரு பித்தளைக் கடிகாரமும் ஒரு வெள்ளந்த சீப்பும், சொந்தக்காரன், கலாகே சென்டோரிஸ் வளிமுகங்கள் வெதருளை.

காக்கு ம் ஹஸ் ஆடிமா காந் திகதி, சுலுவெலையில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : பொன் காதுட மைச்சோடி க (கொப்பு), பொன் மூக்குத்தி க, மாணிக்கங்கள் பதிக்கப்பட்டிருக்கிறது, வெள்ளித் தலைக்கார்க, பட்டுச் சேலை க, சாயக்சேலை க, வெள்ளை வேட்டிக, வெற்றிலைச்சாக்கு உ, பெரிய மரப்பெட்டி க, சிறிய மரப்பெட்டி க, காசில் சூபாய் கூட, நோட்டிதும் வெள்ளியிலும் செம்பிலும். சொந்தக்காரி, பொன்னுச்சி.

காக்கு ம் ஹஸ் ஆடிமா இந் வை, கொம்பனித் தெரு மலாய் ஸ்டிரீத்தில் ஒரு கடையிலிருந்து : ஒரு வெள்ளிக் கங்கிலி அணைக்கப்பட்ட முடியற்ற வெள்ளி

ஜெனிவாக் கடிகாரம் க, சொந்தக்காரன், அகமதுலை வை கசிலெவ்வை மரக்கார்.

காணுமற்போனது.

காக்கு ம் ஹஸ் ஆடிமா எந் வை, பாக் ஸ்டிரீத்தில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : கபிலநிதி நாய் க, நீண்ட மயிர், பத்தைபோன்ற நெளியல் வால், வயசு-ஏறக்குறைய மாசம் கூட, உயரம்-ஏறக்குறைய அடிடு, லீக்கி என்று கூப்பிட்டால் வரும். சொந்தக்காரன், மிஸ்றர் என். எம். மதே.

இழுங்குபோனது.

காக்கு ம் ஹஸ் ஆடிமா கூந் வை, கோட்டையில் ஒரு சுருட்டுப் பெட்டியிலிருந்து இங்கிலாந்து வங்கியின் தங்கப்பண்ண நோட்டுகள் இந்லது க, நோட்டுகளின் இலக்கம் C/72, 94636 தொடித்து 94680 வரைக்கும். சொந்தக்காரன், மிஸ்றர் ஜோர்ச் றி. பூல், எஸ். எஸ். ஒழியன் பயணக்காரன்.

காக்கு ம் ஹஸ் ஆடிமா எந் வை, கோட்டை அல்லது குடாவில் சூபாய் கடும் க்கு எழுதின புறநோட்டு க. சொந்தக்காரன், கெ. வி. எஸ். சப்பிரமணியன் செட்டி.

அறிவித்தல்.

எதிரிசிங்ககே கெங்டிறிக் அப்பு, காக்கு ம் ஹஸ் ஆடிமா இந் திகதியைக்கொண்ட கடுகு ம் இலக்கப்பத்திரிகையில் பிரசித்தம்பண்ணப்பட்ட இவன்-பிழிகப்பட்டான்.

திங்கிரிஅப்பு அல்லது சின்ன, காக்கு ஹஸ் ஆடிமா உசாந் திகதியைக்கொண்ட கடுகு ம் இலக்கப் பத்திரிகையில் பிரசித்தம்பண்ணப்பட்ட இவன் பிழிகப்பட்டான்.

காக்கு ம் ஹஸ் ஆடிமா காந் திகதி டங்கதேற்று பொலவில் தாண்டிருக்கக் காணப்பட்ட ஒருவனுடைய பின்தின் விபரம் பின்னாற் குறிக்கப்பட்டிருக்கின்றது, இறந்தவன் இன்னுண் என்பதை நிச்சயிக்கத்தக்க ஏதுகள் (விபரங்கள்) பொலிசாருக்குத் தேவையாயிருக்கின்றது :—

சிங்கவன், வயசு-ஏறக்குறைய உட, உயரம்-அடி இங்குலம் அ, கொழுத்த தேகம், கருமை நிறம், சப்பட்டை மூக்கு, பெரிய வாய், நேர்த்தியான பற்கள், கறுப்புக் கண்கள், கச அங்குலைமூள்ள வரித்த கறுப்பு மயிர், அந்பமீசையுங் தாழியுமண்டு, கைகளில் பாற்குத் தடையாளங்களுண்டு, வலது சின்னிவிரவில் இரண்டு மோதிரங்களுண்டு, ஒன்று வெள்ளி மற்றது செம்பு.

L. HOLLAND,

for J. D. MASON,
Acting Inspector-General of Police.

Police Office,
Colombo, July 14, 1898.